



**யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன்  
கைதுசெய்யப்பட்டமையைப் பேர்ள் கண்டிப்பதுடன், அவர் மீதான அனைத்துக்  
குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறு கோருகிறது.**

வோஷிங்டன் டி.சி.; ஏப்ரல் 9, 2021 – இலங்கையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யாழ் மாநகர சபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமையைப் பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை விளக்கமறியலிற் தடுத்துவைக்கப் பொலிசார் முயன்றபோதிலும், அவரைப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமையை நாம் அறிவோம். சனநாயகச் செயன்முறைகளுக்கு ஆதரவாக நின்று, முதல்வருக்கு எதிரான இந்த அபத்தமான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் எனக் கோருமாறு பேர்ள் சர்வதேசச் சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

முதல்வர் மணிவண்ணன் [இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவையின்](#) 120 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளார். இப்பிரிவு, “சனாதிபதி அல்லது குடியரசின் அரசாங்கத்தின் மீது பற்றுறுதியின்மையைத் தூண்டுதல் அல்லது தூண்ட முயற்சித்தலை” உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட ஏற்பாடாகும். தமிழீழக் காவற் துறையின் சீருடையை ஒத்திருப்பதாகக் கூறப்படும், யாழ் மாநகர சபை ஊழியர்களின் சீருடையே இக்குற்றச்சாட்டிற்கான காரணமாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பிப்பதற்கான மணிவண்ணனின் முயற்சி என இலங்கை அரசு கூறுகிறது. எனினும், அத்தகைய ஒற்றுமை தற்செயலானது என்பது தெளிவாகப் புலப்படுவதுடன், அச்சீருடை கொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சீருடையின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது என்பதை முதல்வர் விளக்கியிருந்தார். இதைத் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்துவதற்கான முயற்சிகள் அபத்தமானவை என்பதுடன். இது தமிழ் அரசியல் வெளிப்பாட்டை நசுக்குவதற்கு இலங்கையின் சர்வாதிகாரச் சட்டங்களை இன்னும் அதிகமாகப் பயன்படுத்துவதற்கான தெளிவான முயற்சியாகும்.

இக்கைதானது, ஏற்கனவே இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீது அதிகரித்துவரும் கண்காணிப்பினதும், துன்புறுத்தல்களினதும் தீவிர விரிவாக்கமாகும். பல வாரங்களுக்கு முன்பு, பல முக்கியமான மதிப்பிற்குரிய புலம்பெயர் தமிழர் குழுக்களையும், தனிநபர்களையும், “பயங்கரவாத அமைப்புகளாகவும், பயங்கரவாதிகளாகவும்” இலங்கை அரசு [அடையாளப்படுத்தியது](#). அதற்கு முன்னர், “மத, இன அல்லது சமூக வேற்றுமையை” ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் எவரையும் இரண்டு ஆண்டுகள் வரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு அனுமதிக்கும், அடக்குமுறைக்குப் பெயர்போன [பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை](#) இலங்கை அரசு விரிவுபடுத்தியிருந்தது. மணிவண்ணனின் கைது குறிப்பாகத் தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் உட்படத் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்தும்



## PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA

1629 K Street, Suite 300 | Washington, D.C. 20006 | [pearlaction.org](http://pearlaction.org) | [contact@pearlaction.org](mailto:contact@pearlaction.org)

துன்புறுத்தப்பட்டும், எதேச்சையாகக் கைதுசெய்யப்பட்டும் வரும் பரந்துபட்ட போக்கையே சுட்டுகிறது. இந்நடவடிக்கைகள், இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்துச் சர்வதேசம் தொடர்ந்தும் கவனஞ்செலுத்த வேண்டும் என ஆணையிடும், கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 என இலக்கமிடப்பட்ட தீர்மானத்தை இலங்கை அலட்சியம் செய்வதன் வெட்கக்கேடான வெளிப்பாடாகும். இலங்கையில் பாதிப்பும் நிலையிலுள்ள சமூகங்களைப் பாதுகாப்பதிலும், மனித உரிமைகளின் பால் நிற்பதிலுமேயே சர்வதேசச் சமூகத்தின் கவனம் இருக்க வேண்டும். இலங்கையின் சட்டங்களின் அடக்குமுறைத் தன்மை காரணமாகவும், உள்நாட்டு நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டுவதற்குத் தொடர்ச்சியாகத் தவறிவருவதன் காரணமாகவும், இலங்கையைத் “தக்கவாறான சட்ட வழிமுறைக்குக்” கட்டுப்படுமாறு வலியுறுத்துவது போதுமானதாக இருக்காது. மேலதிக பின்னடைவைத் தடுக்க வேண்டுமெனில், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்குச் சர்வதேச ரீதியிலான பின்விளைவுகள் இருக்க வேண்டும்.

மணிவண்ணனின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்ற அழைப்பில் இணைய வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைச் சட்ட நீக்கம் செய்ய வேண்டும் மற்றும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான பாரபட்சமான அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசைக் கோர வேண்டும் என்றும் பேர்ள் சர்வதேசச் சமூகத்தை வலியுறுத்துகிறது.